



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අංක 2128/4 - 2019 ජුනි මස 17 වැනි සඳදා - 2019.06.17
2128/4 ආම ඩිලෙක්සම - 2019 ආම ආයෝග යුතු මාතම 17 ආන් තික්ති තිරිපෑට්සිමුමය

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்துவ்கள்

ఎ. వీ. పి. 11/1980 (xxxiii)

1980 ஆம் ஆண்டின் 26 அம் இலக்க. 2 னாவச் சுப்பி

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் திங்கள், உணவுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் மேற்கொல்லப்பட்ட சட்டத்தின் 32 ஆம் பிரிவிலின்கீழ் உணவு மதியகாரக் குழுவின் கவுன்தாவோகணையுடன் சுகாதார, பொஆகுக் மற்றும் குடுக்கலைக்கும் அமைச்சரின் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

பாக்டராஜித் சேனாரத்ன,
சுகாதார, போவாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்.

କୋଡ଼ିମ୍ବୁ,
2019, ଜୁନ୍ 14.

சிமுங்குவிதிகள்

இவ்வொழுங்குவிதிகள், 2019 ஆம் ஆண்டின் உணவு (வளர்ச்சைப் பதிவுசெய்தல்) ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்பதுடன், அவை 2020, சனவரி 01 ஆக் தக்கியில்ரு நடவடிக்கை வார்த்தை இணங்கிடும்.

2.இதற்கான அட்டவணை II இல் தரப்பட்ட வளவுகளின், விரிப்பளவுக்காக அல்லது விரிப்பளனைக்காக முன்வைக்கின்ற ஏதேனும் உணவை உற்பத்தி செய்கின்ற, தயாரிக்கின்ற, பாதகாத்து வைக்கின்ற, பொதிசெய்கின்ற, களஞ்சியப்படுத்துகின்ற ஒவ்வொராளும் இதற்கான அட்டவணை I இல் தரப்பட்ட படிவத்தில் அத்தகைய வளவுகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பமொன்றைச் செய்து, இயைபான ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிச்சன, அட்டவணை VI இல் தரப்பட்டவாறாக உணவைக் கையாளிப்பவர்கள் பற்றிய மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் விஸ்தரணப்பத்தைச் செயல்முறைப்படுத்தும் கட்டணம் என்பவற்றுடன் கேர்த்து அகவை இயைபான உணவு அதிகாரிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

3. ஏதேனும் வளவு தொடர்பாக விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்தும் கட்டணமானது இதற்கான II ஆம் அட்டவணையில் தாப்பட்டவாராக வளவுகளின் வகுதிகளுக்கிணக்க செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன், செலுத்தப்பட்ட தொகையையும் விண்ணப்ப இலக்கத்தையும் சுட்டிக்காட்டும் பற்றுச்சீட்டொன்று விண்ணப்பகாரருக்கு வழங்கப்படுதலும் வேண்டும்.



2A

ලංකා ජාතියාධිකරණ සංඛ්‍යාත්මක ප්‍රමාදවලු නිසා ජනරජයේ අති විශාල ගැසට් ප්‍රාදා - 2019.06.17

4. விண்ணப்பமான்றைப் பெற்றுக்கொண்டதன் மீதும், V ஆம் அட்டவணையில் தரப்பட்டவாராக விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்துவதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டதன் மீதும் இயைபான உணவு அதிகாரி, இதற்கான அட்டவணை III இல் தரப்பட்ட இடாப்பில் இயைபான விபரங்களைப் பதிவுசெய்தல் வேண்டும் என்பதுடன், ஏழு வேலை நாட்களுக்குள் விண்ணப்புக்கை அதிகாரமாகிக்கப்பட்ட அலுவலருக்கு ஆற்றப்படுத்துவதும் வேண்டும்.

5. அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், இதற்கான அட்டவணை IV இல் தரப்பட்டுள்ளவாறாக இடாப்பொன்றை அவரது அலுவலகத்தில் பேணுதல் வேண்டும்; அவ்விடாப்பில் ஒவ்வொரு விண்ணப்பம் பற்றியதுமான விபரங்கள் பதியப்படுதல் வேண்டும்.

6. அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டிலிருந்து பதினான்கு வேலை நாட்களுக்கு, விண்ணப்பத்தில் தரப்பட்ட அளவு விபரங்களுக்கு இணங்க இயைபான வளவுகளைச் சோதித்து விதப்புரைகளுடன் சேர்த்து மதிப்பிட்டு அரிக்கையை இயைபான உணவு அதிகாரிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும் :

ஆயின், எவ்வாறாயினும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தரப்பட்ட தேவைப்படுத்தப்பட்ட அளவு விபரங்களை நிறைவேற்றுவதற்குத் தவறியுள்ளவிடத்து இயைபான உணவு அதிகாரி, வளவுகள் பற்றிய அடுத்துப் பின்னரான சோதனையொன்றை நிறைவேற்றுவதற்கு அதிகாரமினிக்கப்பட்ட அலுவலரை எழுத்துமூலம் அறிவுறுத்துதல் வேண்டும்.

7. இயைான உணவு அதிகாரி, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்டு விலையார்களினுடியின் அம்மதிப்பீட்டு அறிக்கையைச் சரிபார்த்த பின்னர் ஏழு வேலைநாட்களுக்குள் -

(அ) பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும் ; அல்லது
 (ஆ) வினாவைப் பீசுகூடியதிக்கு அதற்கான காரணங்கள் பற்றி விளைவுப்பதாரருக்கு எழுத்தில் அறிவித்தல் வேண்டும்.

8. எந்த விண்ணப்பதாரரின் விண்ணப்பம் 7 ஆம் ஒழுங்குவிதியின் (ஆ) எனும் பந்தியின் கீழ் நிராகரிக்கப்பட்டதோ அந்த விண்ணப்பதாரர், இயைபான உணவு அதிகாரியின் முடிபைப் பெற்றுக்கொண்டதன்மேல், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் மதிப்பீட்டு அறிக்கையில் தரப்பட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்த பின்னர், இயைபான எவ்வா ஆவணங்களின்தும் சான்றுப்படுத்துப்பட்ட பிரதிகளுடனும் விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்தும் கட்டணத்துடனும் சேர்த்து, இதற்கான அட்டவணை கீடுகளைப் படியதொரு விண்ணப்பப்படி வத்தீங்கள் அவரது விண்ணப்பத்தை மீவும் சமர்ப்பிக்கலாம்.

1. ஒழுங்குவிதி 8 இன் கீழ் பெறப்பட்ட ஏதேனும் விண்ணப்பம், 2 ஆம் ஒழுங்குவிதியின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பம் மூன்றாவதுக்காரத்தில் வேண்டும்.

10. இதற்கான அட்டவணை VII இல் தரப்பட்டுள்ளவாறான பதிவுச் சான்றிதழ், இரண்டு ஆண்டுகளைக் கொண்டவொரு காலப்பகுதிக்கு வலுவிலிருத்தல் வேண்டுமென்பதுடன், இயைபான் ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுடனும் விண்ணப்பத்தைச் செயல்முறைப்படுத்தும் கட்டணத்துடனும் சேர்த்து அட்டவணை I இல் தரப்பட்டுள்ளவாறாக விண்ணப்பமொன்றைச் சூர்யப் பிழைகள் ஏவும் பகடப்பிரிக்கப்படுவதும் வேண்டும்.

11. இதற்கான அட்டவணை VII இல் தரப்பட்டுள்ளவாறான பதிவுச்சான்றிதழ் பிரதம உணவு அதிகாரியினால் வழங்கப்படும் தனித்துவமான அடையாள இலக்கமொன்றைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பதுடன், இயைபான உணவு அதிகாரியினால் கையொப்பமிடப்பட்டு அலுவலக இலச்சிலை பொறிக்கப்பட்டிருத்தலும் வேண்டும். வழங்கப்படும் ஒவ்வொரு பதிவுச்சான்றிதழ் பற்றியதுமான விபரங்கள், அட்டவணை VIII இல் தரப்பட்டுள்ளவாறான இடாப்பில் இயைபான உணவு அதிகாரியினால் பதியாப்படுதல் வேண்டும்.

12. ஒழுங்குவிதி 7 இன் (ஆ) என்னும் பந்தியின்கீழ் செய்யப்பட்ட முடிபொன்றினால் இன்னதுறை எவ்வரேனுமான், அத்தகைய பாஸ்போர்ட்ட்டிலிருந்து பத்து வேலை நாட்களுக்குள் பிராந்திய கூகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மேன்முறையிடு செய்யலாம்.

13. ஒழுங்குவிதி 12 இன் கீழான மேன்முறையிடொன்றைப் பெற்றுக்கொண்டதன் மேல் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், எந்த இடப்பரப்பில் மேன்முறையிடானது எழவில்லையோ அந்த இடப்பரப்பின் சுகாதார மருத்துவ அலுவலர் ஒருவர் (MOH), உணவு மற்றும் உள்தங்கள் பரிசோதகர் ஒருவர் (FDI) மற்றும் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் (SPHID) ஆகியோரைக் கொண்ட (இதன்கத்துப் பின்னர் “மேன்முறையிட்டுச் சபை” எனக் குறிப்பிடு செய்யப்படும்) சபையோன்றை நியமகித்துவ வேண்டும்.

14. மேன்முறையிட்டுச் சபை, அது அமைத்துருவாக்கப்பட்ட பின்னரான பத்து வேலை நாட்களுக்குள், இயைபான வளவுகளைப் பரிசோதிக்க பிராங்கிய சுகாதாரப் பணிப்பாளருக்கு அதனால் விதிப்புறைகளைச் செய்தல் வேண்டும்.

15. மேன்முறையிட்டுச் சமையில் விதப்புறைகளைக் கவனத்தில் கொண்டதன் பின்னர் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் -

(அ) மேன்முறையிட்ட அனுமதிக்கலாம் ; அல்லது

(ஆ) குறித்தளிக்கப்பட்ட காரணங்களுடன் மேன்முறையிட்டதை தள்ளுபடி செய்யலாம் ;

அத்துடன், அவர் ஏழு வேலை நாட்களுக்குள் அவரது முடிபு பற்றி விண்ணப்பதாரருக்கும் இயைபான உணவு அதிகாரிக்கும் அறிவித்தலும் வேண்டும்.

ஆயின், (அ) என்னும் பந்தியில்கீழ் மேன்முறையிடு அனுமதிக்கப்பட்டுள்ளவிடது இயைபான உணவு அதிகாரி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிபை அதற்கிணங்க நிறைவேற்றுதல் வேண்டும்.

16. பதிவுச் சான்றிதழானது, வாடிக்கையாளர்களுக்கும், சோதனை செய்யும் அலுவலர்களுக்கும் புலப்படத்தக்க முறையான்றில் வளவுகளினுள் துவாம்பரமான இடமொன்றில் வெளிக்காட்டி வைக்கப்படுதல் வேண்டும்.

17. எந்த வளவுகள் தொடர்பில் பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதோ அந்த வளவுகளின் கட்டமைப்படுக்கு அல்லது வசதிகளுக்கு இயைபான உணவு அதிகாரியின் எழுத்திலைன் அனுமதியின்றி, மாற்றங்கள் அல்லது மாற்றியமைத்தல்கள் செய்யப்படுதலாகது. எவ்வாறாயினும், உணவுக் காப்பு மற்றும் சுகாதாரம் உட்பட, செய்முறைகளைச் சீராக்குவதற்கெனச் செய்யப்பட்ட மாற்றங்களையும் மாற்றியமைத்தல்களையும் இது தடுத்தலாகாது.

18. பதிவுச்சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், அப்பதிவுச் சான்றிதழின் முடிவுத் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இயைபான உணவு அதிகாரிக்குச் செய்யப்படுதல் வேண்டும்.

19. பதிவுச்சான்றிதழ் தொலைந்துபோகும் அல்லது சேதமடைந்து போகும் பட்சத்தில், அதன் பிரதியோன்றுக்கான விண்ணப்பம் ஜந்தாறு குபா சட்டணத்துக்கமைவாக இயைபான உணவு அதிகாரிக்குச் செய்யப்படுதல் வேண்டும்.

20. இவ்வொழுங்கு விதிகள் எத்திகதியில் பயனுக்கு வருகின்றனவோ அத்திகதியில் எவ்வயேனும் வளவுகளில் விற்பனைக்காக அல்லது விற்பனைக்காக முன்வைக்கப்பட்ட ஏதேனும் உணவை உற்பத்தி செய்திருக்கின்றவரான, தயாரித்திருக்கின்றவரான, பாதுகாத்து வைத்திருக்கின்றவரான பொதி செய்திருக்கின்றவரான, களஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்றவரான எவ்வரைமான் இவ்வொழுங்குவிதிகள் எத்திகதியில் பயனுக்கு வருகின்றனவோ அத்திகதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் பதிவுச்சான்றிதழ் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

21. வளவுகளின் சொத்தாண்மை மாறுகின்றவிடத்து, புதிய சொந்தக்காரர் சொத்தாண்மையின் மாற்றம் பற்றி உணவு அதிகாரிக்கு அறிவித்தல் வேண்டும்.

22. இவ்வொழுங்குவிதிகள், தீர்கான II ஆகும் அட்டவணையில் தரப்பட்டுள்ள எந்த வளவுகள் தொடர்பில் ISO 22000 இந்துச் சம்மான அல்லது அதற்கு மேலாள உணவுக் காப்பு முகாமைத்துவ முறைமை பற்றிய செல்லுபடியான சான்றுப்படுத்துக்கையோன்று வழங்கப்பட்டுள்ளதோ அந்த வளவுகளின் ஏதேனும் வகுதிக்கு ஏற்படுத்தையற்பாலனவாதல் ஆகாது.

23. இவ்வொழுங்கு விதிகளின் தோக்கங்களுக்காக -

“AOC” என்பது, அபிபா, சினை முட்டை மற்றும் நீர்க்கட்டி எனப் பொருள்படும் ;

“அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்” என்பது, உணவுச் சட்டத்தில் குறித்தளிக்கப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டதாகும் ;

“வெதுப்பகம்” என்பது, பாஸ், குக்கீஸ், சேக்ஸ், பேஸ்ட்ரி, பைஸ் முதலியன போன்ற வேகவைத்த மாலை அடிப்படையாகக் கொண்ட உணவுகளைத் தயாரிக்கின்ற மற்றும் விற்பனை செய்கின்ற வரித்தகத் தாபனமொன்றெனப் பொருள்படும் ;

“சிற்றுண்டிச்சாலை” என்பது, ஒரு நிறுவனம், பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம், தொழிற்சாலை அல்லது கம்பனியினால் அதன் மாணவர்களுக்காக அல்லது பணியாட்டொகுதியினருக்காக அதே வளவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்படும் உணவுகளை வாடிக்கையாளர்கள் அமர்ந்து உட்கொள்ளும் ஒரு வர்த்தகத் தாபனம் எனப் பொருள்படும் ;

“உணவு வழங்கு சேவைத்தாபனம்” என்பது, சமூக நிசழ்வுகள் மற்றும் வேறு ஒன்றுகூடல்களில் உணவு மற்றும் பானங்களை வழங்குகின்ற ஒரு வர்த்தகத் தாபனம் எனப் பொருள்படும் ;

A

I கொடுக்க : (I) வைச் செய்திக் கூடாது - இலக்காப்பாடு மற்றும் உணவு போன்ற அனுபவங்கள் - 2019.06.17

பகுதி I : தொகுதி (I) - இலங்கைக் கலைஞர்கள் மற்றும் உணவு போன்ற அனுபவங்கள் - 2019.06.17

“உணவுச் சட்டம்” என்பது, 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கு, உணவுச் சட்டம் எனப் பொருள்படும்;

“உணவு அதிகாரி” என்பது, உணவுச் சட்டத்தில் குறித்தளிக்கப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டதாகும்;

“உணவைக் கையாள்வார்” என்பது, பொதி செய்யப்பட்ட அல்லது பொதி செய்யப்படாத உணவு, உணவு உபகரணம் மற்றும் பாத்தீரங்கள் அல்லது உணவு வைக்கப்படும் மேற்பரப்புக்கள் என்பவற்றை நேரடியாகக் கையாள்கின்ற எவ்வரேலுமான் எனப் பொருள்படும்;

“உணவுக் களஞ்சியம்” என்பது, தற்காலிகமாக உணவை வைப்பதற்கான ஒரு களஞ்சியமாகும்;

“GHP” என்பது, நல்ல சுகாதார செயல்முறைகள் எனப் பொருள்படும்;

“GMP” என்பது, நல்ல உற்பத்திக் கையல்முறைகள் எனப் பொருள்படும்;

“ஹோட்டல் அல்லது உல்லாசப் போக்கிடம்” என்பது, தங்குமிடம், உணவுகள், பானங்கள் மற்றும் வேறு விருந்தினர் சேவைகள் என்பவற்றை வழங்குகின்ற ஒரு வர்த்தகத் தாபனம் எனப் பொருள்படும்;

“ஜஸ்கிரீம், தின்பண்டங்கள், யோக்கட், தயிர் மற்றும் ஈற்றுணவு உற்பத்தி செய்யப்படும் குடிசைக் கைத்தொழில்கள்” என்பது, ஜஸ்கிரீம், தின்பண்டங்கள், யோக்கட், தயிர் மற்றும் ஈற்றுணவுகள் உற்பத்தி செய்யப்படும் தொழில் அல்லது பொது மக்களின் வீடுகளில் கொண்டு நடாத்தப்படும் அத்தகைய விற்பனை செயற்பாடுகள் எனப் பொருள்படும்;

“பனிக்கட்டி உற்பத்தி செய்யப்படும் செயலிடம்” என்பது, குடிக்கத்தகுந்த நினோல் பனிக்கட்டி உற்பத்தி செய்யப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் ஒரு செயலிடம் எனப் பொருள்படும்;

“ஆள்” என்பது, கூட்டினைக்கப்பட்ட அல்லது கூட்டினைக்கப்படாத ஆட்களின் குழு எதனையும் உள்ளடக்குகின்றது;

“குடிக்கத்தகுந்த நீர்” என்பது, குடிப்பதற்கு, சமைப்பதற்கு பெளதிக் கீதியில், இரசாயன ரீதியில் மற்றும் நுண்ணுயிரியல் ரீதியில் காப்பானதும் SLS 614 இறுது இணங்கியோழுகி உணவுச் செய்முறைப்படுத்தலில் உடயோகிக்கப்படத்தக்கதுமான நீர் எனப் பொருள்படும்;

“வளவுகள்” என்பது, வர்த்தக நோக்கங்களுக்காக எந்தக் கட்டிடத்தில் அல்லது இடப்பரப்பில் உணவுகையாளப்படுகின்றதோ அந்தக் கட்டிடம் அல்லது இடப்பரப்பு என்பதுடன் அதே முகாமைத்துவத்தின் கட்டுப்பாட்டின் கீழான அதனது ஈற்றப்புறங்களும் எனப் பொருள்படும்;

“உணவு விடுதி அல்லது உணவகம்” என்பது, வளவுகளில் சமைக்கப்பட்டு அல்லது தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் உணவுகள், பானங்கள் அல்லது சிற்றுண்டிகளை மக்கள் அமர்ந்து உட்கொள்ளும் ஒரு வளவு எனப் பொருள்படும்;

“பல்பொருள் அங்காடி” என்பது, உண்பதற்குத் தயார் நிலையிலுள்ள அல்லது தயாரிக்கப்பட்ட உணவு உட்பட, பரந்த பல்வேறுபட்ட உணவுகளையும் வீட்டுப் பாவணைப் பொருட்களையும் விற்பனைக்காக முன்வைக்கின்ற ஒரு சுய சேவைக் களஞ்சியம் எனப் பொருள்படும்;

“தேநீர், கோப்பி, பானங்கள் அல்லது ஜஸ்கிரீம் சிறுகடை” என்பது, தேநீர், கோப்பி, பானங்கள் அல்லது ஜஸ்கிரீம் பரிமாறப்படுகின்ற ஒரு வளவு எனப் பொருள்படும்;

“UFR” என்பது, சிறுநீர் பற்றிய முழு அறிக்கை எனப் பொருள்படும்.

I கொலை : (I) வூனி தேதி - திட்டம் பூச்சான்றிலை சமாத்வாடி கணர்த்தீர் அதி விஶேஷம் பதியும் - 2019.06.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனதாயக கோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விஶேஷமானது - 2019.06.17

5A

(இழுங்குவிதிகள் 2, 8 மற்றும் 10)

அட்டவணை I

உணவுத் தாபனமொள்ளின் பதிவுச் சான்றிதழுக்கும் புதுப்பித்தலுக்குமான விண்ணப்பப்படிவம்

விண்ணப்பத்தீன் தொடர் இலக்கம் (அலுவலர் பாவணக்கு மட்டும்)	
--	--

பாகம் I

அடையாளங்காணல் பற்றிய விபரங்கள்

	வரையறுக்கப்பட்ட கம்பனி, வரையறுக்கப்படாத கம்பனி அல்லது உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனிக்கானது.
1	கம்பனியின் பெயர்
2	கம்பனியின் முகவரி (தயவுசெய்து அனுகூலமாக காட்டும் வரைபடமொள்ளிறை இணைக்க.)
3	கம்பனி பதிவு இலக்கம்
4	வளவுகளின் பெயர் (மேலுள்ளதிலிருந்து வேறுபடின)
5	வளவுகளின் முகவரி
தனியாட்களுக்குச் சொந்தமான தனியார் தாபனங்களுக்கானது	
6	வளவுகளின் பெயர்
7	வளவுகளின் முகவரி (தயவுசெய்து அனுகூலமாக காட்டும் வரைபடமொள்ளிறை இணைக்க.)
தொடர்புகொள்ளக்கூடிய விபரங்கள்	
8	விண்ணப்பதாரரின் பெயர்
9	விண்ணப்பதாரரின் பதவித்தீர்வு
10	தொலைபேசி (நிலையான இணைப்பு)
11	தொலைபேசி (செல்லிடத் தொலைபேசி)
12	மின்னஞ்சல் முகவரி (ஏதேனும் இருப்பின்)
13	வளவுகளின் வகுப்பாக்கம் (நிரப்புவதற்கு முன்னர் தயவுசெய்து அறிவுறுத்தல்களை வாசிக்கவும்) இயைபான எழுத்தைச் சுற்றி வட்டமிடுக.

அ ஆ இ ச உ ஹ எ ஏ ஐ ஒ

ලිංග ප්‍රතිඵලිය - සිංහල ප්‍රතිඵලිය - සිංහල ප්‍රතිඵලිය - සිංහල ප්‍රතිඵලිය - 2019.06.17

பாகம் II

உணவைக் கையாள்பவர்கள் பற்றிய விபரங்கள்

பாகம் II						
உணவைக் கையாள்பவர்கள் பற்றிய விபரங்கள்						
	விணர்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும்					அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்
தொடர் இல.	பெயர்	பதலிநிலை	வயது	பால்	தொழில்புரியும் காலம்	பயிற்றப்பட்டவரா (ஆம்/இல்லை)*
1						
2						
3						
4						
5						
6						
7						
8						
9						
10						
11						
12						
13						
14						
15						
16						
17						
18						
19						
20						
21						
22						
23						
24						
25						

I கொடுக்க : (I) வீதி செய் - இலாகூ பூர்வைகளிலே கூறப்படும் தனியான நிரப்புப்பட்ட அதி விசைகளை எடுத்துமானப் பத்திரிகை - அதி விசைமானது - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சாநாயக சோசலிக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசைமானது - 2019.06.17

		பாகம் III வளவுகள்			
எண் (டி ம்)	துவப் பாதுகாப்பு*	வின்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பிள்ளைவுனவற்றுடன் இணங்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் வின்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	1 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	
1	வளவானது களைகள், புற்கள் மற்றும் குப்பைக் கூளங்களிலிருந்து சுத்தமாக உள்ளது.	ஆம்	இல்லை	திருப்பதி	திருப்தியில்லை
2	நிவத்தில் நீர் தேங்கியில்லாது உள்ளது.				
3	நீர் வழங்கல் தரமாகவும் காப்பாகவும் உள்ளது.				
4	தாரைகள், கவரைகள், உட்க்கரைகள், மனிலாவகள் மற்றும் திரைகள் ஏன் பவற்றில் பராமரிப்பும் அவற்றில் தூய்மையும்.				
5	பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காகவுள்ள வழிமுறைகள்.				
6	உணவு வகையானப்படும் பகுதிக்கான கதவுகள் போதினாலில் அடைக்கப்பட்டிருக்கவில்லை.				
7	உணவு வகைக்காப்பு வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பிடிகளுக்கான மறைவிடங்களுக்கு அல்லது நுழைவிடங்களுக்கு ஏற்படுத்தைவுவான துவாரங்களும் வெடிப்புக்களும் நிரப்பப்பட்டிருக்கல்.				

I கொடும் : (I) விடை தேட்டு - திட்டங்களை பூர்ணமாக சமீர்த்தி தனமாற்ற அதி விழை ரைபர் பழுவ - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இவங்கைச் சண்நாயக கோசாலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

பாகம் III வளவுகள்					
	விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பின்வருவனவற்றுடன் இணங்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	1 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விஜயம் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)		
ஆம்	இல்லை	திருப்தி	திருப்தியில்லை	திருப்தி	திருப்தியில்லை
8	உணவு வெளிக்காட்டி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூரையில், கூரை மின்குழிழ்களில், யன்னல்களில், தீரைகளில் அல்லது மேற்றவைக் குழாயில் ஆழக்குகளுக்கான அடையாளங்கள் இல்லாதிருத்தல்.				
9	உணவு வெளிக்காட்டி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் மின்குழிழ் கள் வெடித்து உடைந்த கண்ணாடித் துண்டுகள் மூலம் தயாரிப்புக்கள் மாச படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு காஷங்களால் முடப்பட்ட மேற்றவை மின்குழிழ்கள்.				
10	வீட்டு விலங்குகளின் அல்லது எண்வயேனும் செல்லப் பிராணிகள் உள்ளமைக்கான சான்று இல்லாதிருத்தல்.				
11	வேலையாட்களின் ஓய்வறைகளின் தூய்மை.				
12	கழிவறைகளின் தூய்மை.				
13	கை கழுவும் வசதிகளும் கைகளை உரித்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருத்தல்.				
14	பீடைக் கட்டுப்பாடுச் செயற்பாடுகள்.				

I கொடுக்க : (I) வீதி ரெட்டு - திடலா புரவான்திரு சுப்பிரமணியன் குழந்தை முதல் வினாக்கள் - 2019.06.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சுற்றுலா கோசலிசுக் குழ்யாக வர்த்துமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

9A

பாகம் III
வளவுகள்

	வின்னைப்பதாரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பிச்வகுவனவற்றுடன் இணக்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் வின்னைப்பதாரினால் எடுக்கப்பட்டுள்ளனவா).	1 ஆவது விழுயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலவரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விழுயம் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலவரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)				
15	பீடாட்கால்விப் பிரபொக்கனாக கணஞ்சியப்படுத்தல்.	ஆம்	இல்லை	திருப்தி	திருப்தியில்லை	திருப்தி	திருப்தியில்லை
16	கழிவுத் தொட்டிகளின் தொய்ணம்.						
17	ஒன்றியூட்டல்.						
18	குவர்வைக் கொண்ட புனக்பொக்கி உள்ளதா என்பது.						
19	வாடிக்ளையாளர் கலூக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கழிவுகளை வசதிகள்.						
20	வாடிக்ளையாளர்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள கை கழுவும் வசதிகள்.						
21	வாடிக்ளையாளர் கலூக்காக ஏற்பாடு செய்யப்பட்ட காக்தத்திலான மேலங்க சைக்குட்டைகள் (அச்சடிக்கப்பட்ட காக்தங்கள் அல்ல).						
22	திரவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுதல்.						

10A I கோப்பு : (I) உழை தெட்டு - திட ளகூ புதுக்கான்றிக் கலைவாரீ சுறையெல் மீதாக எடுப்பிருந்து - 2019.06.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனாராயக சோாஸிலிக் குழியாக வர்த்தமானப் பத்திரிகை - அதி விரோதமானது - 2019.06.17

பாகம் IV								
உபகரணமும் கொள்கலன்களும்								
		விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பிள்ளவருவனவற்றுடன் இணங்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளவா)	1 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)				
		ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்	இல்லை	
1	உணவு தொடர்பாகவுள்ள எவ்வாக உபகரணங்களும் கொள்கலன்களும் உணவுத் தரத்திலானவையாக உள்ளன.							
2	வெளியில் எடுத்துச் செல்லப்படும் உணவானது, உணவுத் தரப் பொருட்களில் உறையிடப்பட்டுள்ளது அல்லது பொதி செய்யப்பட்டுள்ளது.							
3	அவிப்பதற்காக, வேக வைப்பதற்காக, அல்லது எவ்வடிவத்திலேலும் குடாக்குவதற்காக பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் தாள்கள் அல்லது கொள்கலன்கள் பயன்படுத்தப்படுதல்.							
4	உணவு தொடர்பாகவுள்ள எவ்வா உபகரணங்களும் கொள்கலன்களும் உணவு மாசுபடுவதைத் தடுப்பதற்கு அவசியமான போதெல்லாம் தூய்மையாகவும் சுகாதார மாகவும் உள்ளன.							
5	உபகரணத்தின் மீது உணவு அல்லது வேறு பொருளின் சேர்க்கை உள்ளதா? (துரு, சமுவிக்கிரட்டு).							

பாகம் IV

உபகரணமும் கொள்கலன்களும்

		விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பின்வருவதையில் இணங்கியோமுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டனவா)	1 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்))			
		ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்	இல்லை
6	உபகரணத்தின் மீது உணவுகளை மாசடையச் செய்க்கூடிய சுத்தப்படுத்தும் கரைப்பாளர்களின் அல்லது மசுகுப் பொருட்களின் கீழ் ஏதெனும் காணப்படுகின்றதா?						
7	சுத்தப்படுத்துவதற்கும் சோதனையிலும் உபகரணத்தைக் கழற்றுவது கடினமாக உள்ளதா?						
8	பூச்சிகளும் விருமிகளும் கடுகளை அடைக்கக்கூடிய இயந்திரத் தொகுதியிலும் அதனாச் சூழ்வும் உணவு யந்திரம் வெறு கழிபொருள்கள் சேகரிக்கப்படுகின்றனவா?						
9	வளவில் தூசு படிந்த, சேதமலைந்த, மங்கிய அல்லது நிறம் மாறிய கொள்கலன்கள் உள்ளனவா?						
10	வேலை செய்யும் தளங்கள் அல்லது மேசையின் மேற்பரப்புக்கள் அத்தகைய நேரச்சுத்தக்குப் பொருத்தமானவையா? (துருப்பிடிக்காத வெள்ளி இரும்பு/ விரும்பக்கத்தக்கது).						

12A I கொப்பு : (I) வினி தேடல் - து லாகு புருஷாங்கில் சிறையிலே காரணம் எதிரேகே விடும் நோய் - 2019.06.17
பகுதி I : தொகுதி (I) - இலாங்கைச் சன்னாயக சோசாலிக் குழ்யாரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விழெசுமானது - 2019.06.17

		பாகம் IV					
		உபகரணமும் கொள்கலன்களும்					
11	போதுமான எண்ணிக்கையினவான இடுக்கிகள் சிடைச்சுக்துக்கதாகக் காணப்படுதல்.	விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பின்வருவனவற்றுடன் இணங்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படி-முறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டிருள்ளவா)		1 ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)		2 ஆவது விஜயம் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)	
		ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்	இல்லை

பாகம் V						
செய்முறைகள்						
		விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் (வேண்டும் (பின்வருவனவற்றுடன் இணங்கியோடுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	ஆவது விஜயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)		
1	நேரடியாக உணவுத் தயாரிப்புக்களைக் கையாளும்போது ஊழியர்கள் முறையான தலைமுடி, தாடிமுடி, முசமுடி, அகற்றத்துக்க கையுறைகள், தூய்மையான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் காலனீ என்பவற்றை அணிதல்.	ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்

I කොටස : (I) වැනි රේදය - මි ලංකා ප්‍රජාතාන්ත්‍රික අධිකරණ රජය දී විශාල ගැටුව ප්‍රාග - 2019.06.17
පශ්චත් I : ජෛතියාම (I) - මූල්‍යාකෘතියක තොක්කිවීම් සූදුරුකු බැරෑම් පත්තිරික - අති විශාලමානතු - 2019.06.17

செய்முறைகள்								
		விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பின்வருவனவற்றுடன் இணங்கியொழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	1 ஆவது விழயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விழயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்))				
		ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்	இல்லை	
1	நூடியாக உணவுத் தயாரிப்புக்களைக் கையாலும்போது அழியிருக்க நூக்கள், மொதிரங்கள், ஏக்கட்டகாரங்கள், விரல், நக மெருகடிகள் அவ்வது பிளாஸ்டிக்கள் அவ்வது கட்டுந்தவிகள் என்பவற்றை அனியாதிருத்தல்.							
2	அழியிருக்க ஒவ்வொரு முறையும் சுற்றுப்பாக்குக் கொண்டு அவர்களுடைய கைகளைக் கழுவிக் கத்தப்படுத்துதல்.							
4	அவர்களுடைய கைகள் அழுக்கப்படும்போது அவ்வது மாப்படுத்தப் படும்போது கைகளைக் கழுவிக்கொள்ளும் வசதி யான்படுத்தப்படுகின்றது.							
5	உணவைக் கையாளிப் பருகள் சீர்ந்த தனிப் பட்ட சுகாதாரச் செயல்முறைகளைப் பேணுகின்றனர்.							
6	வருகையாளரிகள் உணவுச் செயல்முறைப்படுத்தற் பகுதிக்குள் நுழையும்போது முறையான உடைகளையும் தலைக்கான வலைகளையும் அனிகின்றனர்.							
7	உற்பத்திப் பகுதியின் மாசுப்படுத்துகையைத் தடுப்பதற்கு பொறித் தொகுதியிலுள்ளன நடவடிக்கைகளைக் கொண்டு வருகின்றனர்.							

14A I கோடிய : (I) வூனி தேதி - திட்டாகுமானில் சமாப்பிடி சுரங்கை எதிரெங்கெல் விண்ணப்பம் பூர்வ பார்வை பார்வை பார்வை - 2019.06.17
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசு குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

பாகம் V

செய்முறைகள்

	விண்ணப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பின்வருவதைப்பற்றி இணங்கியோமுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் விண்ணப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	1 ஆவது விதியம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விதியம் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)			
	ஆம்	இல்லை	ஆம்	இல்லை	ஆம்	இல்லை
8	உணவைக் கையாள்ப வர்கள், தாம் மேலேயுள்ள முன்னெச்சரிக்கைகளை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பற்றி அறிந்து வைத்துள்ளனர்.					
9	உணவைக் கையாள்பவருக்கான பயிற்சியானது GHP மற்றும் GMP என்பவற்றை உள்ளடக்குகின்றது.					
10	உணவுத் தயாரிப்புக்கள் ஏற்றுத்தட்டுக்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு சுவர்களிலிருந்து ஆகச் சூறைந்தது பதினெட்டு அங்குவங்களுக்கு அட்பால் வைக்கப்பட்டுள்ளனவா?					
11	தரம் கெட்டுப் போவத ஹாடாக மாசுறுவதற்கான சாத்தியத்தைக் குறைப்பதற்காக, முதலாவது வைக்கப்படுவது முதலாவதாக எடுக்கப் படுதல் (FIFO) என்னும் அடிப்படையில் அல்லது வேறு ஏதேனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையில் தயாரிப்புக்கள் களஞ்சியப் படுத்தப்படுகின்றனவா?					
12	இருப்புக்களின் முறையான சுழற்சியை உறுதிப்படுத்துவதற்கும் உள்ளக கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் உள்வரும் எல்லாத் தயாரிப்புக்களும் திசையிடப்படுகின்றனவா?					

15A

I வொரிய : (I) வீதி கேட்டு - கீழ்க்கண்ட பார்லிமெண்டரிக் குறைபாடுகளைக் கொண்டு விடும் திட்டம் - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இங்கூக்க சனநாயக சோசலிஸ்க் குழுமாகக் கூட்டுத்தமானப் பத்திரிகை - அது விசேஷமானது - 2019.06.17

四庫全書

செய்யுறைகள்

	வின்னப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும் (பிள்ளாவுளவற்றுடன் இணக்கியோழுகுவதனை உறுதிப்படுத்துவதற்கான படிமுறைகள் வின்னப்பதாரரினால் எடுக்கப்பட்டுள்ளனவா)	1 ஆவது விழயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)	2 ஆவது விழயம் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் (வேண்டும்)
13	யாசனவதைத் தடுப்பதற்காக, மைன்படுத்தப்படாத பொருட்கள் முறையாக மீண்டும் படிப்படுவின்றனவா?	ஆம்	இல்லை
14	சமூகப்பட்ட மற்றும் சமூகப்படித் தொடர்கள் தானியங்களுக்கப்பட்டுள்ளன.		
15	ஏஞ்சிக்டியாவது குடிச்குத்தகுந்த நீரினால் செய்யப்பட்டுள்ளது.		
16	அனுமதிக்கப்பட்ட உணவுச் சேர்மானங்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.		
17	(அ) எஞ்சியுள்ள உணவு சுகாதார ஒழுங்கு விதிகளுக்கேற்ப மீப் பயன்படுத்தப்படுகிறது. (ஆ) சமையல் எண்ணேயும் மீப் பயன்படுத்தப்படுகிறதா? அவ்வாறெனின் கட்டுவன தடவைகள்?		
18	குளிருட்டப்பட்ட உணவு வகைகள் திகதியுடன் குறிப்பு இப்படியளிக்கப்படுகின்றன.		

16A I கோப்ப : (I) வடிநிதி ரெட்டு - தீவிரமான பூர்வானத்தில் சமாக்ஷரிதீ சார்வதீ அதி விதை ரையின் பதிய - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சன்னாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

பாகம் VI ஆவணப்படுத்தல் செவ்வைபார்த்தற் பட்டியல் (அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்)			
	சிடைக்கக்கூடியதாக உள்ளது	சிடைக்கக்கூடியதாக இல்லை	சுறிப்புரைகள்
1	தொழில் பதிவு		
2	சொத்தாண்மை/குத்தகை ஆவணம்		
3	உள்ளார் அதிகார சபையிடமிருந்தான் வியாபார உரிமை		
4	கட்டிடத்துக்கான அனுமதி		
5	தரம் பற்றிய செல்லுபடியாகும் சான்றிதழ்கள் (GMP, ISO முதலியன)		
6	பொதுவான சுத்திகரிப்பு அட்டவணை		
7	கழிவறை சுத்திகரிப்பு அட்டவணை		
8	உணவைக் கையாளபவர்கள் எல்லோரினதும் மருத்துவச் சான்றிதழ்கள்		
9	உபகரணப் பேணுகைத் திட்டம்		
10	பீடைக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் பற்றிய பதிவேடுகள்		
11	யான்படுத்தப்பட்ட பீடைக்கொல்லிகள் பற்றிய பதிவேடுகள்		
12	பீடைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளில் யான்படுத்தப்பட்ட இரசாயனங்கள் பற்றிய ஆவணங்கள்		
13	சிடைக்கத்தக்கவாறு தயார்நிலையில் உள்ள பீடைக்கட்டுப்பாட்டு பேரேடும் ஆவணப்படுத்தலும்		
14	பயிற்சி நிகழ்ச்சிக் திட்டங்கள், ஆவணப்படுத்தப்பட்டவையாகவும் அவை சோதனைக்கு உட்படுத்தக்கூடியவையாகவும் உள்ளனம்.		

விண்ணப்பதாரரின் வெளிப்படுத்துகை :

இலவின்னைப்பத்திலும் அதனது இணைப்புக்களிலும் உள்ள தகவல்கள் யாவும் எனது அறிவுக்கெட்டியவரை சரியானவையும் துல்லியமானவையும் என்றும், பொய்யான தகவல் வழங்கப்பட்டிருப்பின் அல்லது தேவைப்படுத்தப்பட்ட எல்லாத் தகவல்களும் வழங்கப்படாதிருப்பின் இயைபான உணவு அதிகாரி பதிவை நிராகரிக்கலாம் அல்லது அதனை மீண்டும் நான் இத்தால் வெளிப்படுத்துகின்றேன்.

விண்ணப்பத்திலுள்ள எல்லா வினாக்களுக்கான பதில்களையும் நிரப்புவதற்குத் தவறுதலானது அவ்விண்ணப்பாம் நிராகரிக்கப்படுவதற்கு இட்டுச்செல்லக்கூடும் என்பதை நான் அறிந்துள்ளேன். இயைபான உணவு அதிகாரியினால் காலத்துக்குக் காலம் வழங்கப்படும் பணிப்புக்களுக்கு அமைந்தொழுகுவதற்கு நான் பிணிக்கப்பட்டுள்ளேன் என்றும் அதிலிருந்து தவறுவதனால் எனது பதிவு இல்லாதொழிக்கப்படக்கூடும் என்றும் நான் அறிந்துள்ளேன். விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்தப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணம் மீளிக்கப்பட முடியாதென்றும் நான் மேலும் ஒப்புக்கொள்கின்றேன்.

-----,

I கொடுக்க : (I) இநி தேதி - தீ மூலா பிரமாண்திர சமீகஷன் கருப்பை அதி விசை தையிர பதை - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இவ்வைச் சனநாயக சோசலிசுக் குழியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

17A

பாகம் VII

சோதனைகள் பற்றிய சுருக்கம் - 1 ஆவது விஜயம்

	திருப்புத்	திருப்புத் தில்லை	திருப்புத் தில்லை எனின், திருத்தப்பட வேண்டிய குறைபாடுகள் (விடய இலக்கத்தைக் குறிப்பிடுக.)
பாகம் I			
பாகம் II			
பாகம் III			
பாகம் IV			
பாகம் V			
பாகம் VI			

கூட்டுப்பிடிப்புக்கள் பற்றி பரிசோதகரினால் எனக்கு அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரரின் கையொப்பம்

விண்ணப்பதாரரின் பெயர்

திகதி

அதிகாரமளிக்கப்பட அலுவலரின் கருத்துரைகள் :

அதிகாரமளிக்கப்பட அலுவலரின் விதப்புரை :

குறைபாடுகள் எவ்வேலூம் இருப்பின் அவற்றை நிவரித்தி செய்வதற்குத் தேவைப்படும் அவகாசம் :

அதிகாரமளிக்கப்பட அலுவலரின் கையொப்பம்.

திகதி

சுகாதார மருத்துவ அலுவலரின் கருத்துரைகள் :

அங்கீகாரிக்கப்பட்டது/அங்கீகாரிக்கப்படவில்லை.

சுகாதார மருத்துவ அலுவலரின் கையொப்பம்.

திகதி

18A

I கொவை : (I) வூனி தேதி - திட்டம் பூர்வான்றிக் குறைபாடுகளை அதி சீரை கையில் பழைய - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சன்னாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விரேசமுமானது - 2019.06.17

பாகம் VIII			
சோதனைகள் பற்றிய கருக்கம் - 2 ஆவது விஜயம்			
பாகம் I	திருப்புதி	திருப்புதி இல்லை	திருப்புதி இல்லை எனின், திருத்தப்பட வேண்டிய குறைபாடுகள் (விடய இலக்கத்தைக் குறிப்பிடுக.)
பாகம் II			
பாகம் III			
பாகம் IV			
பாகம் V			
பாகம் VI			

கண்டுபிடிப்புக்கள் பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அலுவலினால் எனக்கு அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரரின் கையொப்பம்

விண்ணப்பதாரரின் பெயர்

திகதி

அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் கருத்துரைகள் :

அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் விதுப்புரை :

அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பம்.

திகதி

சுகாதார மருத்துவ அலுவலரின் கருத்துரைகள் :

அங்கீகரிக்கப்பட்டது/அங்கீகரிக்கப்படவில்லை.

சுகாதார மருத்துவ அலுவலரின் கையொப்பம்.

திகதி

I කොටස : (I) වැනි ජේදය - තී උකා ප්‍රත්‍යාග්‍රහී සම්බන්ධ රඟරජය අනි මිලෙනු ගැසට ප්‍රඟ - 2019.06.17
 පශ්චත් I : රූතුන් (I) - ඩිලෝගිකස් සංඛ්‍යා මොස්කිස් ක්‍රුයාරු වර්ත්තමානප් පත්තිරිකා - අනි විශ්වාසාමාන්තු - 2019.06.17

(ଓମୁନ୍କୁବିତ୍ତି 2 ମର୍ଗମ୍ 3)

அட்டவணை III

உள்ளவு வளவுகளின் வகுதிகள்

- (அ) தேராட்டுவ அங்கது உவகங்கள் போக்கிடம் ;
 (ஆ) உணவு வழங்கு செலவுத் தாபளம் ;
 (இ) உணவு விடுதி அங்கது உணவுகள் ;
 (ஈ) துவக்கிறம், தின்பண்டங்கள் அங்கது போக்கட், தயிர், ஏற்றுணவு உற்பத்தி செய்யப்படும் குடிசைக் கைத்தொழில்
 (ஊ) தெநிர், கோப்பி, பானங்கள், பரிமாறுவதற்குத் தயார் நிலையிலுள்ள குடிபானங்கள், ஜஸ்கிரிம் சிறுகடை ;
 (ஒ) வேதுப்பகல் ;
 (ஓ) சீற்றுண்ணித்தசாலை ;
 (ஔ) உண்பதற்குத் தயார் நிலையிலுள்ள அங்கது தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்படும் பல்பொருள் அங்காடி ;
 (கு) உணவுக் களஞ்சியம் ;
 (ஒ) துவக் தயாரிக்கப்படும் வளவுகள்.

(മുന്കുവിളി 4)

അട്ടവന്മാ III

உ.ஏ.வி. (வளர்வதனாப் பதிவுசெய்தல்) ஒழுங்குவிதிகளின்கீழ் வளர்வதனாப் பதிவுசெய்வதற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய இபாப்து

*“பொசுப்” என்பது, பொது காலதாறுப் பரிசோதகரி எனப் பொருள்படும்.

“கமடி.” என்பது, காதாரா மாந்தவு அவைவர் எனும் பொருள்டும்; அதை ஏ

“மேப்போசப்.” என்பது, மேற்பாரிவை போத தக்காப் பரிசோதகம் என்பதைக் குறிப்பிடுகிறது.

20A

I கொடுக்கல் : (I) வூனி தேதி - இலங்கை பூர்வாளை மற்றும் சிராய் முனிசிபல் ஆதி வினாக்கல் நாளை - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனாயக சோசலிசுக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

(இழங்குவிதி 5)

அட்டவணை IV

வளவுகளைப் பதிவுசெய்வதற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பற்றிய இடாப்பு

தொடர் இல.	கோப்பு இலக்கம்	பெறப்பட்ட தீக்தி	வளவின் பெயர்	வளவின் முகவரி	விண்ணப்ப தாரரின் பெயர்	வளவின் வகுப்பாக கம்	தொடங்கு வதற்கு உத்தேசிக் கப்பட்ட தீக்தி/ தாரிக்கப் பட்ட தீக்தி	சோதனை யிட தீக்திகள்	ஆங்கீரிக்கப் பட்ட தீக்தி	கருத்துரைகள்

(இழங்குவிதி 4)

அட்டவணை V

வளவுகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்துவதற்கான கட்டணங்கள்

வளவுகளின் வகுதிகள்

விண்ணப்பத்தை செயல் முறைப்படுத்துவதற்கான கட்டணம்
(ரூபா)

1. ஹோட்டல் அல்லது உல்லாசப் போக்கிடம்-பெரியது (4 நட்சத்திர அல்லது அதற்கு மேல்)	50,000.00
2. ஹோட்டல் அல்லது உல்லாசப் போக்கிடம்-நடுத்தரமானது (3 நட்சத்திர)	30,000.00
3. ஹோட்டல் அல்லது உல்லாசப் போக்கிடம் (ஏனையவை அனைத்தும்)	20,000.00
4. உணவு வழங்கு சேவைத்தாபனம்	10,000.00
5. உணவு விடுதி அல்லது உணவகம்	5,000.00
6. ஜிஸ்கிரீம், தின்பண்டங்கள் அல்லது யோக்கட், தயிர் உற்பத்தி செய்யப்படும் குடிசைக் கைத்தொழில்கள்	5,000.00
7. உணவு தயாரிக்கும் அல்லது பதனிடப்படும் வசதி	5,000.00
8. பல்பொருள் அங்காடி	10,000.00
9. ஏனைய அனைத்தும்	3,000.00

(இழுங்குவிதி 2)

விதி 5)

அட்டவணை VI

உணவைக் கையாள்பவர்களின் மகுத்தவப் பரிசோதனை பற்றிய அறிக்கை

வினங்கைப்பதாரரினால் நிரப்பப்படுதல் வேண்டும்.

முதலில்துக்கலூடன் பெயர் :

வயது :

பால் :

உங்களுக்கு பெரியாதனும் நாட்பட்ட வயிற்றோட்டம் இருந்துள்ளதா?

ஆம்/இல்லை

உங்களுக்கு மலுச்சுர்காமாலை இருந்துள்ளதா?

ஆம்/இல்லை

உங்களுக்கு தெங்குப்பக் காங்கைச் சுள்ளதாக எப்போதேனும் கண்டறியப்பட்டுள்ளதா?

ஆம்/இல்லை

உங்களுக்கு அபியா ஆழாசி இருந்துள்ளதாக எப்போதேனும் கண்டறியப்பட்டுள்ளதா?

ஆம்/இல்லை

ஏர்கள்

விதி 4)

மகுத்தவ அலுவலரினால் நிரப்பப்படுதல் வேண்டும்.

செயல்
நிற்கான

குழந்தை		திகதி	
பெயர்		தே. அ. அ. இலக்கம்	
தோடர்பு இலக்கம் (பொதுத்துவம்)		தோடர்பு இலக்கம் (இல்லம்)	
மகுத்தவக் கண்டுபிடிப்புக்கள்		ஆம்	இல்லை
1. நாட்பட்ட வயிற்றோட்டத்தை வரவாறு (நாட்களுக்கு மேற்பட்டது)			
2. பின்வருவனவற்றுள் ஒத்தையும் அவருக்கு இருந்துள்ளதா?			
(i) மீண்டும் மீண்டும் சர்படும் தோட்ட அவ்வளை காலு தொற்று			
(ii) மீண்டும் மீண்டும் சர்படும் குடும் ஆழாசி			
(iii) வேறு தொற்றுக்கொள்ள வேண்டும் (குறித்தவரக்கூடும்)			

22A

I கொடுக்க : (I) இனி தேவை - பிரபு முத்து சுப்பாவுக்கு கலைஞர் என்றும் அதி விவரம் - 2019.06.17

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசுக் குழுயரசு வரத்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2019.06.17

3. ஏதேனும் நோயின் காவுநிலை பற்றிய வரலாறு		
4. தற்போது அவர் கீழே குறிப்பிடப்பட்ட நிலைமைகளுள் எவற்றினாலும் துன்புறுகின்றாரா ?		
(i) கைகள், புயங்கள் அல்லது முகத்தைப் பாதிக்கின்ற சுருமப் பிரச்சினைகள்		
(ii) புரையோடிய விரல் கொட்டுபுளங்கள், நக்கண் கட்டிகள்		
(iii) முக்கிலிருந்து அல்லது முரசுகளிலிருந்து இரத்தம் வடிதல்/வடிந்தோடுதல்		
(iv) மஞ்சட் காமாலை (கண்கள் மஞ்சள் நிறமாதல்)		
(v) காய்ச்சலுடனான தொண்டப்புணர்		
(vi) திறந்த மற்றும் வடிந்தோடும் வெட்டுக்காயங்கள் அல்லது காயங்கள், அல்லது கையில், மணிக்கட்டில், திறந்த உடற்பாகமொன்றில் சீழைக் கொண்டுள்ள சிதைவுக் காயங்கள்		
5. பின்வருவனவற்றுக்கான ஏதேனும் சான்று :		
(i) புகைத்தல் (தனியே புகைத்தலுக்கான சான்று தகைமையீனமாகாது)		
(ii) வெற்றிலை மெல்லுதல் (தனியே வெற்றிலை மெல்லுதலுக்கான சான்று தகைமையீனமாகாது)		
(iii) சுகாதார குறைபாடு		
6. ஆய்வுகூடப் பரிசோதிப்புக்கள்		
(i) மலக்கழிவு (AOC)		
(ii) ஏதேனும் நோயாக்கிக்கான நாசித்துடைப்பு		
(iii) UFR (அவசியமாகவிருப்பினர்)		
(iv) வேறு எவையேனும் பரிசீப்புக்கள் (தயவுசெய்து குறித்துரைக்கவும்)		

மருத்துவ அலுவலரின் விதப்புரை :

நான் இவ்வாலைப் பரிசோதித்துள்ளேன் என்றும், எனது அறிவுக்கெட்டியவரை அவர் உணவைக் கையாள்பவரோ குவராகத் தொழிலுக்கமர்த்தப்படுவதற்குத் தகுதியுள்ளவராக உள்ளூர் என்றும் சான்றுப்படுத்துகின்றேன்.

வேறு எவையேனும் கருத்துகள் :

.....
மருத்துவ அலுவலரின் கையொப்பம்......
SLMC பதிவு இலக்கம்.....
திகதி

I கொலை : (I) இந்த ஒரு பிரதமானம் என்றிடையில் செய்யப்பட்டது - 2019.06.17
 பகுதி I : தொகுதி (I) - இவ்வகைச் சுலபமாக கோசுமிக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது) - 2019.06.17

23A

(ஓமுங்குவிதி 10 மற்றும் 11)

அட்டவணை VII

உணவு வளவொன்றின் பதிவுச் சான்றிதழ்
 (1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, உணவுச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது)

MOH பிரிவு	
பதிவு இலக்கம்	
கனகார அமைச்சரின் போது கர்றுறிக்கை இலக்கம் 46/2017 இரிசு அமைச்சர்.	
வளவினது வகுக்கு	
வளவின் பொருள் முகவரியும்	

இந்த உரித்தாகவுள்ளதும்இல் அமைந்துள்ளதுமான மேலுள்ள வளவு, 2019 ஆம் ஆண்டு உணவு வளவொன்றின்கீழ்வரும் இலக்குவித்தினின் ஏற்பாடுகளுக்கு இணங்கியோழுகுவதாகவுள்ளதென்றும் இவ்விருக்கு பயனுக்கு வரும் வகையில் மேலுள்ள உணவு வளவினது வகுப்பாகக்கூட்டுத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளதென்றும் இத்தாங்க சான்றிடப்பட்டது படிவின்றது.

இவ்வொழுங்குவித்தினின் வளவுபின்றும் ஏற்பாடுகளுடன் இணங்கியோழுகாமை காரணமாக முன்னரே இல்லாதொழிக்கப்பட்டாலொழிய, பதிவாளது பதிவுச் சான்றிடத் துறுப்புப்பட்ட தீவிடுமிகுநூல் விவரங்களுக்கு ஆண்டுகளைக் கொண்டவொரு காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

உணவு அதிகாரி கையொப்பும்.

தகுதி :

அலுவலக இலச்சனை

(ஓமுங்குவிதி 11)

அட்டவணை VIII

பதிவு செய்யப்பட்ட வளவு பற்றிய பதிவேடு

பதிவேட்டின் தொடர் இல.	பதிவுச் சான்றிடம் இலக்கம்	பதிவு செய்யப்பட்ட திட்ட	வளவின் வகுக்கு	வளவின் பொயர்	வளவின் முகவரி	வினாக்கல்பத்தாரரின் பொயர்	குரிப்புரைகள்

07-07